

TECHNOLOGY ANALYTICS KNOWLEDGE ENTERPRISE

March 26, 2022

TAKE/BSE/2021-22 The Manager Dept. of Corporate Services-Listing BSE Limited, P. J. Towers, Dalal Street, Mumbai - 400001

Dear Sir/ Madam,

Scrip: 532890

TAKE/NSE/2021-22 The Manager-Listing Department National Stock Exchange of India Limited Exchange Plaza, Bandra - Kurla Complex, Bandra (East),

Mumbai - 400051 Symbol: TAKE

Sub: Newspaper Publication

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith, copies of the Postal Ballot Notice and E-Voting Information published in newspapers, namely, Financial express (English) and Makkal Kural (Tamil), dated March 25, 2022.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,

For TAKE Solutions Limited

Srinivasan. P **Company Secretary**

Encl: As above



FINANCIAL EXPRESS

CASE BEFORE NCLAT

CCI defends its Dec order No. 1 FMCG firm in five years: Ramdev on Amazon-Future deal

FE BUREAU New Delhi, March 24

THE COMPETITION COM-MISSION of India (CCI) on Thursday defended its December 2021 order that kept in

abeyance an earlier order approving Amazon's deal with Future Coupons (FCPL), saying that the US retail major misled the commission on the purpose of the combination through false statements and material omissions.

"In stark contrast to internal correspondence of Amazon, the disclosures did not indicate a possibility of the combination being pursued by Amazon for having a 'footin-door' in the Indian retail sector, acquire strategic rights over Future Retail (FRL) or entering into any commercial partnership with FRL to expand the ability of Amazon in ultra-fast delivery services," additional solicitorgeneral N Venkataraman, representing the CCI, argued.

Following the CCI's order of abeyance, Amazon had moved the National Company Law Appellate Tribunal (NCLAT) challenging the order. In its pleadings before the appellate tribunal, Amazon described the CCI's December order as "erro-power to review or recall if the

duplicate share certificate.

Folio No.

KLE023766

Place: Pune

Date : 23.03.2022



■ The CCI's December 2021 order kept in abeyance an earlier order approving Amazon's deal with Future Coupons

deal. Amazon also said that

the regulator does not have the power to keep its own

party conceals or suppresses

or misrepresents to the com-

mission the scope and pur-

pose of the combination and

obtains approval, the same

would effectively amount to

approval having been

"The Commission has the

Distinctive

10774351 10774400

For Accelya Solutions India Limited

Ninad Umranikar

Company Secretary

obtained by way of fraud.

Venkataraman said if a

order in abeyance.

challenging the order neous" on the allegation that Amazon did not make the required disclosures on the

the NCLAT

order is obtained by fraud or misrepresentation. Fraud vitiates every solemn act.

order of abeyance,

Amazon had moved

CCI's power to approve a combination includes the power to undo the approval," he said to justify the CCI's order of keeping the deal in abeyance.

Amazon had represented before the commission that its rationale behind the combination was the business potential of FCPL to create long-term value and provide return on the investment made by Amazon.

However, the internal correspondence of Amazon clearly shows different purposes for envisaging the combination i.e. foot-in-door in the Indian retail sector, secure rights over FRL that are considered as strategic by Amazon and commercial agreements between the retail business of Future Group and Amazon.

PUBLIC ANNOUNCEMENT

(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency

	Resolution Process for Corpora	ate Persons) Regulations, 2016)
	FOR THE ATTENTION OF THE CREDIT	ORS OF ABMAY HEALTH VENTURES LLP
	RELEVANT	PARTICULARS
1	Name of corporate debtor	ABMAY HEALTH VENTURES LLP
2	Date of incorporation of corporate debtor	03/08/2015
3	Authority under which corporate debtor is incorporated / registered	ROC Mumbai
4	Corporate Identity No. / Limited Liability Identification No. of corporate debtor	AAE-4929
5	Address of the registered office and principal office (if any) of corporate debtor	179-180, 1st Floor, Kamlacharan Building, Jawahar Nagar, Road 2, Goregoan (W) Mumbai MH 400062 IN
6	Insolvency commencement date in respect of corporate debtor	15/03/2022 (Order dated 15/03/2022 received by Interim Resolution Profession 23/03/2022)
7	Estimated date of closure of insolvency resolution process	19/09/2022
8	Name and registration number of the	Mr. Sanjay Shrivastava

Registration No.

06/04/2022

Maharashtra-440033

IBBI/IPA-001/IP-P-01528/2018-2019/12425

AAA Insolvency Professionals LLP, A301, Bsel

Tech Park, Sector 30a, Opp. Vashi Railway

Email: abmayhealth@aaainsolvency.com

Station, Vashi, Navi Mumbai – 400 705

205 B Suraksha Apartment Hindusta

Colony, Amravati Road, Nagpur,

casanjayshrivastava@gmail.com

insolvency professional acting as interim accelya resolution professional Address and e-mail of the Interim Resolution Professional, as registered ACCELYA SOLUTIONS INDIA LIMITED

No. of

Shares

10 Address and e-mail to be used for corr spondence with the interim resolution

12 Classes of creditors, if any, under clause (b) of NA

sub-section (6A) of section 21, ascertained by the interim resolution professional 13 Names of Insolvency Professionals identified to act as Authorised Representative of creditors in a class

(Three names for each class) [4 (a) Relevant Forms & (a) Details of https://www.ibbi.gov.in/home/downloads authorized representatives are Notice is hereby given that the National Company Law Tribunal, Mumbai

process of the ABMAY HEALTH VENTURES LLP on 15/03/2022 (Order copy was received by Interim Resolution Professional on 23/03/2022). The creditors of ABMAY HEALTH VENTURES LLP are hereby called upon to submit their claims with proof on or before 06/04/2022 to the interim resolu-

Bench has ordered the commencement of a corporate insolvency resolution

tion professional at the address mentioned against entry No. 10. The financial creditors shall submit their claims with proof by electronic means

only. All other creditors may submit the claims with proof in person, by post or

Submission of false or misleading proofs of claim shall attract penalties.

Date: 25/03/2022 Mr. Sanjay Shrivastava, Insolvency Professional

AAA Insolvency Professionals LLP

Place: Mumbai

Registration No.: IBBI/IPA-001/IP-P-01528/2018-2019/12425

INVITATION FOR EXPRESSION OF INTEREST

Name of the corporate debtor

Date of incorporation of corporate

3. Authority under which corporate

corporate debtor

corporate debtor

is available at:

debtor

interest

interest

to provisional list

information

resolution applicants

Date of issue of information

debtor is incorporated / registered

liability identification number of

4. Corporate identity number / limited

5. Address of the registered office and

principal office (if any) of corporate

Date of invitation of expression of

under section 25(2)(h) of the Code

under section 29A are available at:

Last date for receipt of expression of

prospective resolution applicants

memorandum, evaluation matrix and

request for resolution plans to

15. Manner of obtaining request for

resolution professional

Authority for approval

resolution professional

with the Board

18. Estimated date for submission of

19. Name and registration number of the

20. Name, Address and e-email of the

21. Address and email to be used for

23. Date of publication of Form G

Date: 25th March 2022

Place: Mumbai

resolution plan to the Adjudicating

resolution professional, as registered

correspondence with the resolution

22. Further Details are available at or with

prospective resolution applicants

resolution plan, evaluation matrix,

information memorandum and further

12. Last date for submission of objections | 09th May 2022

13. Date of issue of final list of prospective 19th May 2022

Last date for submission of resolution | 08th June 2022

11. Date of issue of provisional list of

8. Eligibility for resolution applicants

9. Norms of ineligibility applicable

Insolvency commencement date of the 21^e October 2021

(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016

RELEVANT PARTICULARS

23th February 1946

25° March 2022

04° May 2022

09" May 2022

Hindusthan National Glass & Industries

Registrar of Companies 'Kolkata'

Registered office: 2, Red Cross Place,

Kolkata - 700 001, West Bengal, India

The detailed EOI and eligibility are

debtor at www.hngil.com, under tab

website of the corporate debtor

Insolvency Resolution Process"

available on the website of the corporate

Ineligibility details are available on the

www.hngil.com. under tab "Corporate

documents through e-mail or virtual data

pre-qualification criteria as approved by

(IBBI/IPA001/IP-P00999/2017-2018/11646)

Mr. Girish Siriram Juneja 22 Dignity

Apartments, Bon Bon Lane, 7 Bunglows,

Versova, Andheri (West) Mumbai- 400053

Address: Mr. Girish Siriram Juneja c/o EY

Mumbai - 400028 E: eoi.hngil@gmail.com

"Corporate Insolvency Resolution Process")

Mr. Girish Siriram Juneja

Restructuring LLP 14th Floor, The Ruby,

Senapati Bapat Marg, Dadar (West)

Website: www.hngil.com (under tab

in the request for resolution plans.

Mr. Girish Siriram Juneja

E: junejagirish31@gmail.com

Mr. Girish Siriram Juneja

25° March 2022

IBBI Registration No.: IBBI/IPA001/IP-P00999/2017-2018/11646.

Email: eoi.hngil@gmail.com

For Hindusthan National Glass & Industries Limited

Resolution Professional IP registration details as under:

7 Bunglows, Versova, Andheri (West) Mumbai- 400053

E-mail Id: junejagirish31@gmail.com; eoi.hngil@gmail.com

Registered Address: 22 Dignity Apartments, Bon Bon Lane,

committee of creditors.

25° June 2022

room after verification of KYC documents

L26109WB1946PLC013294

Registered Office: "Accelya Enclave", 685/2B & 2C,1st Floor, Sharada Arcade,

Satara Road, Pune - 411037 Tel: +91 20 66083777 Fax: +91 20 24231639

CIN: L74140PN1986PLC041033

Notice is hereby given that the Company has received intimation from the

following shareholders/investors that share certificate pertaining to the equity

shares held by them, as per details given below is stated to have been

lost/misplaced/stolen and the holders/investors has applied for issue of

Public is hereby warned against purchasing or dealing in any way with the

above share certificate. Any person(s) who has/have any claim in respect of

the said certificate could lodge such claim with the Company or its Registrar at

KFIN Technologies Private Limited, Karvy Selenium Tower B, Plot No 31 to 32

Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032 within 15

days of the publication of this notice, after which no claim will be entertained by

the Company. Any person dealing with the above share certificates shall be

doing so solely at his /her risk as to costs and consequences and the

Share

Cert. No.

54238

Name of

Shareholder(s)

VIJAY M SANGHAVI

REKKA V SANGHAVI

Company shall not be responsible for in any way.

Email: accelyaindia.investors@accelya.com Website: w3.accelya.com

TAKE SOLUTIONS LTD.

Regd. Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034 Email: secretarial@takesolutions.com, Website: www.takesolutions.com Phone: 044-6611 0700, CIN : L63090TN2000PLC046338 POSTAL BALLOT NOTICE AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given pursuant to Sections 108, 110 and other applicable provisions of the Companies Act, 2013 ("Act") read with Rules 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 including any statutory modification(s), and read with Ministry of Corporate Affairs (MCA General Circular No. 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No. 22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated September 28, 2020, General Circular No. 39/2020 dated December 31, 2020, General Circular No. 10/2021 dated June 23, 2021 and General Circular No. 20/2021 dated December 8, 2021 ("MCA Circulars"), and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, for seeking the approval of the Members of TAKE Solutions Limited ("Company") by way of a Special resolution, for the following Special Business set out hereunder through

Item 1: Re-appointment and fixing the Remuneration of Ms. Shobana N. S., having DIN: 01649318 as the Whole Time Director.

Pursuant to the applicable MCA Circulars and the Companies (Management and Administration) Rules, 2014, the Postal Ballot Notice has been sent in electronic mode on March 24, 2022, to Shareholders whose e-mail address is registered with the Company/Registrar and Transfer Agents or with the Depositor Participant(s) as on Friday, March 18, 2022 ("cut-off date"). The members whose e-mail address is not registered with the Company/Depositories, to receive the postal ballot notice may register on or before 5:00 P.M. (IST) on Friday, April 15, 2022 by visiting the link: https://web.linkintime.co.in/EmailReg/ Email_Register.html and following the registration process as guided therein.

The Notice is also available on the website of the Company at www.takesolutions.com, BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited at www.nseindia.com and CDSL at https://www.evotingindia.com/The Shareholders are hereby informed that: I. The Company has appointed Central Depositories Services Limited ("CDSL")

for facilitating remote e-voting to enable the Members to cast their votes electronically. The e-voting period commences on Thursday, March 31, 2022, at 9:00 A.M and ends on Friday, April 29, 2022, at 5:00 P.M. During this period, Members of the Company, holding shares either in physical or dematerialised form, may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL thereafter. The voting rights of members shall be proportionate to their shares of the paid-up equity share capital of the Company as on the cut-off date. A member will not be allowed to vote again or change the vote on the resolution on which vote has already been cast.

II. The Cut-Off Date is for determining the eligibility to receive the Notice and to vote by electronic means. Only a person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-Off Date shall be entitled to avail the facility of remote e-voting. A person who is not a member as on the Cut-Off Date should treat this Notice for information purpose only.

III. Shareholders may access the CDSL e-voting system at the weblink https://www.evotingindia.com under shareholders login. The detailed instructions for the remote evoting process are given in the Postal Ballot Notice. IV. The documents referred to in the Postal Ballot Notice are available for inspection. Shareholders may write to the Company's e-mail ID

investorrelations@takesolutions.com V. Ms. Mohan Rao Prathyusha, Company Secretary in practice (Membership No. FCS 10960) CoP: 15726 has been appointed as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.

VI. The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.takesolutions.com and on the website of CDSL www.evotingindia.com immediately after the declaration of result by the

In case of any queries or issues, you may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting manual available at www.evotingindia.com under help section or can contact CDSL by writing an e-mail to helpdesk.evoting@cdslindia.com or call 022-23058738 and 022-23058542/43 or contact Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services

(India) Limited. By order of the Board For Take Solutions Limited

Place : Chennai Srinivasan. P Date : March 24, 2022 Company Secretary

financialexp.ep. . in

Aiming to make Patanjali & Ruchi Soya

PRESS TRUST OF INDIA New Delhi, March 24

THE COMBINED ANNUAL turnover of Patanjali Ayurved group and its subsidiary Ruchi Soya is around ₹35,000 crore and the target is to become India's number one food, FMCG and agriculture company in the next five years, Baba Ramdev said at a press conference on

Thursday. He also announced that Patanjali Ayurved demerge all its food businesses into the listed entity Ruchi Soya Industries.

"We have set a target to make Patanjali Ayurved and

Ruchi Soya India's largest food

and FMCG company in the next five years," Ramdev told reporters here. He claimed that Patanjali Ayurved is the country's second largest food and FMCG firm, with Hindustan Unilever (HUL) being the first.

Ramdev also said that the company on Thursday launched the follow-on public



offer (FPO) of Ruchi Soya Industries to raise ₹4,300 crore.

Several companies under the umbrella of Haridwarbased Patanjali group would be listed in phases, he added. However, when asked, he did

not share any time line for launching the initial public offer of Patanjali group of companies. When asked about the

group's current revenue and ranking in the sector, Ramdev said, "Our combined turnover of Patanjali group, including Ruchi Soya, is over ₹35,000 crore and it is ranked second in the FMCG and food space, after HUL." HUL is the leading company in FMCG and food segment and had a revenue of ₹45,996 crore in FY21 while the Patanjali group had posted a turnover of around ₹30,000 crore.

Ruchi Soya, which was acquired by the Patanjali group for ₹4,350 crore, had a revenue of nearly ₹16,400 crore in FY21. The group had acquired Ruchi Soya in 2019 through an insolvency process.

(This is only an advertisement for information purposes and is not a Prospectus announcement.)

DHYAANIINC **DHYAANI TILE AND MARBLEZ LIMITED**

Corporate Identification Number: U51900GJ2014PLC081004

Our Company was incorporated as "Dhyani Enterprise Private Limited" under the provisions of the Companies Act, 2013 vide Certificate of Incorporation dated October 9, 2014 bearing Registration No. 081004 issued by the Registrar of Companies, Ahmedabad, Gujarat. Further, name of our company was changed to "Dhyaani Tile and Marblez Private Limited" vide special resolution dated October 14, 2021. A fresh certificate of incorporation consequent to change of name was issued to our Company by the Registrar of Companies, Ahmedabad on October 18, 2021. Further our Company was converted into a Public Limited Company and the name of our Company was changed to "Dhyaani Tile and Marblez Limited" vide special resolution dated October 22, 2021. A fresh certificate of incorporation consequent to conversion into public limited Company was issued to our Company by the Registrar of Companies, Ahmedabad on November 9, 2021. For further details, including change in our Registered Office, please refer the chapter "History and Certain Corporate Matters" beginning on Page No. 78 of the Prospectus.

> Registered Office: 420, Times Square Arcade, Opp. Rambaug, Thaltej-Shilaj Road, Ahmedabad - 380059, Gujarat, India Tel.: 079-41005865 | Email: cs@dhyaaniinc.com | Website: www.dhyaaniinc.com Contact Person: Ms. Foram Ajmeri, Company Secretary and Compliance Officer.

> > PROMOTER OF OUR COMPANY: MR. CHINTAN NAYAN BHAI RAJYAGURU

THE ISSUE

PUBLIC ISSUE OF 4.80,000 EQUITY SHARES OF ₹ 10/- EACH ("EQUITY SHARES") OF DHYAANI TILE AND MARBLEZ LIMITED("DTML" OR THE "COMPANY") FOR CASH AT A PRICE OF ₹ 51/- PER SHARE (THE "ISSUE PRICE"), AGGREGATING TO ₹ 244.80 LAKHS ("THE ISSUE"), OF WHICH 24,000 EQUITY SHARES OF ₹ 10/- EACH WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OF 4,56,000 EQUITY SHARES OF ₹ 10/- EACH IS HEREINAFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 31.58% AND 30.00%. RESPECTIVELY OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF THE COMPANY.

THE FACE VALUE OF THE EQUITY SHARE IS ₹10/- EACH AND THE ISSUE PRICE IS ₹51/-. THE ISSUE PRICE IS 5.1 TIMES OF THE FACE VALUE.

ISSUE

OPENS ON: WEDNESDAY, MARCH 30, 2022 **CLOSES ON: MONDAY, APRIL 04, 2022**

RISKS TO INVESTORS

This being the first public Issue of Equity Shares of our Company, there has been no formal market for the Equity Shares. The face value of the Equity Shares is ₹ 10/- each. The Issue Price as stated in "Basis for Issue Price" on Page No. 55 of the Prospectus should not be taken to be indicative of the market price of the Equity Shares after the Equity Shares are listed on the SME Platform of BSE Limited. No assurance can be given regarding an active and/or sustained trading in the Equity Shares nor regarding the price at which the Equity Shares will be traded after listing. II. As on date of the Prospectus, the average cost of acquisition per Equity Share by our Promoter Mr. Chintan Nayan Bhai Rajyaguru is ₹ 8.22.

Applications Supported by Blocked Amount (ASBA) is a better way applying to issues by

ASBA*

Simple, Safe, Smart way of Application - Make use of it !!!

Mandatory in Public Issue from January 01, 2016. No cheque will be accepted. UPI - now available in ASBA for retail individual investors. Investors now required to ensure that the bank account used for

simply blocking the fund in the bank account, investors vail the same For details, check

bidding is linked to their PAN. For details on the ASBA and UPI Process, please refer to the details given in ASBA form and abridged prospectus and "Issue Procedure" on Page No. 127 of the Prospectus. List of banks supporting UPI is also available on the website of SEBI at www.sebi.gov.in. ICICI Bank Limited has been appointed as Sponsor Bank for the Offer, in

accordance with the requirements of the SEBI circular dated November 01, 2018 as amended. ADDITIONAL INFORMATION AS REQUIRED UNDER SECTION 30 OF THE COMPANIES ACT, 2013

Contents of the Memorandum of the Company as regards its Objects: Investors are requested to refer clause III of the Memorandum of Association of the Company for the main objects and other objects of the Company. The Memorandum of Association of the Company is a material document for inspection in relation to the Issue. For details, see the section "Material Contracts and Documents for Inspection" on Page No.182 of the Prospectus.

Amount of share capital of the Company and Capital structure: The authorised, issued, subscribed and paid up share capital of the Company as on the date of

the Prospectus is as follows: The authorised capital of the Company is ₹ 1,60,00,000 divided into 16,00,000 Equity Shares of ₹ 10/- each. The issued, subscribed and paid-up share capital of the Company is ₹ 1,04,00,000 divided into 10,40,000 Equity Shares of ₹ 10/- each. For details, see the chapter "Capital Structure" on Page No. 42 of the Prospectus.

Proposed Listing: The Equity Shares offered through the Prospectus are proposed to be listed on the SME Platform of BSE Limited. Disclaimer Clause of BSE (Designated Stock Exchange): It is to be distinctly understood that the permission given by BSE Limited should not in any way be deemed

or construed that the Prospectus has been cleared or approved by BSE Limited nor does it certify the correctness or completeness of any of the contents of the Prospectus. The investors are advised to refer to the Prospectus for the full text of the "Disclaimer Clause of the BSE Limited" on Page No. 116 of the Prospectus. Disclaimer Clause of Securities and Exchange Board of India: The Issue is being made in terms of Regulation 229 of the SEBI (ICDR) Regulations, 2018. In terms of the SEBI Regulations, the SEBI shall not offer any observations on the Offer Document. Hence there is no such specific disclaimer clause of SEBI. However, investors may refer to the entire "Disclaimer Clause of SEBI" on Page No. 115 of the Prospectus.

General Risk: Investments in equity and equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The Equity Shares issued in the Issue have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"), nor does SEBI guarantee the accuracy or adequacy of the Prospectus. Specific attention of the investors is invited to the section "Risk Factors" on Page No. 18 of the Prospectus. UPI: Retail Individual Investors shall bid through UPI Mechanism.

Application Supported by Blocked Amount (ASBA): Investors shall apply through the ASBA process. The investors are required to fill the ASBA form and submit the same to their SCSB. The SCSBs will block the amount in their account as per the authority contained in ASBA form and will include amounts blocked by RIIs using UPI Mechanism. On allotment, amount will be unblocked and account will be debited only to the extent required to be paid for allotment of Equity Shares. Hence, there will be no need of refund. For more details on the ASBA process and how to apply, please refer to the details given in Application Form and Abridged Prospectus and also please refer to the chapter titled "Issue Procedure" on Page No. 129 of the Prospectus.

Liability of Members: The Liability of the Members of the Company is limited. LEAD MANAGER TO THE ISSUE

"Corporate Insolvency Resolution Process" **Capital Advisors** GYR CAPITAL ADVISORS PRIVATE LIMITED 428, Gala Empire, Near T. B. Tower Drive In Road, Thaltej, Ahmedabad - 380054, Guiarat, India The Resolution Professional shall share the Tel No.: +91 8200931018 | Fax No.: N.A. Email: info@gyrcapitaladvisors.com and eligibility criteria under section 29A of Website: www.gyrcapitaladvisors.com insolvency and bankruptcy code of 2016 & Investor Grievance Email: info@gyrcapitaladvisors.com Contact Person: Ikshit Shah SEBI Registration No.: INM000012810 17. Manner of submitting resolution plans to Via sealed envelope or E-mail as mentioned

Place: Ahmedabad

Date: March 24, 2022

REGISTRAR TO THE ISSUE

KFIN TECHNOLOGIES LIMITED

Hyderabad – 500 032, Telangana

▲ KFINTECH

(Formerly known as KFin Technologies Private Limited) Selenium Tower - B, Plot 31 & 32, Gachibowli, Financial District, Nanakramguda, Serilingampally,

Contact Person : M Murali Krishna Tel: +91 40 6716 2222 | Fax: +91 40 2343 1551 Email: dhyaani.ipo@kfintech.com

Investor grievance e-mail: einward.ris@kfintech.com Website: www.kfintech.com SEBI Registration No.: INR000000221

COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER

MS. FORAM AJMERI 420, Times Square Arcade, Opp. Rambaug, Thaltej-Shilaj

DHYAANI TILE AND MARBLEZ LIMITED

DHYAANIINC

Road, Thaltei, Ahmedabad - 380059, Guiarat, India Tel. No.: 079-4100 5865 Email: cs@dhyaaniinc.com

or the Lead Manager, in case of any pre-Issue or post-Issue

related problems, such as non-receipt of letters of allotment,

Website: www.dhyaaniinc.com Investors may contact our Company Secretary and Compliance Officer and/or the Registrar to the Issue and/

credit of allotted Equity Shares in the respective beneficiary account, or unblocking of ASB Aetc. Availability of Application Forms: Application Forms can be obtained from the Registered Office of Company i.e. Dhyaani Tile and Marblez Limited, Lead Manager to

the Issue i.e.GYR capital Advisors Private Limited and Self Certified Syndicate Banks; Registered Brokers; Designated RTA Locations and Designated CDP Locations for participating in the Issue. Application Forms will also be available on the websites of the Stock Exchange and at all the Designated Branches of SCSBs, the list of which is available on the websites of the Stock Exchange and SEBI. Availability of Prospectus: Investors should note that Investment in Equity Shares in volves a high degree of risk and investors are advised to refer to the Prospectus

and the risk factors contained there in, before applying in the Issue. Full copy of the Prospectus shall be available on the website of SEBI at www.sebi.gov.in, the website of BSE at www.bseindia.com, the website of Lead Manager at www.gyrcapitaladvisors.com and the website of our Company at www.dhyaaniinc.com. On behalf of the Board of Directors

For Dhyaani Tile and Marblez Limited

Mr. Chintan Nayan Bhai Rajyaguru **Managing Director**

DIN: 08091654

DHYAANI TILE AND MARBLEZ LIMITED is proposing, subject to market conditions, public issue of its equity shares and has filed the Prospectus with the Registrar of Companies, Ahmedabad, Gujarat on March 24, 2022. The Prospectus shall be available on the website of SEBI at www.sebi.gov.in, the website of the Lead Manager at www.gyrcapitaladvisors.com, the website of the BSE at www.bseindia.com and website of the Issuer Company at www.dhyaaniinc.com. Investors should note that investment in Equity Shares in volves a high degree of risk. For details, investors shall refer to and rely on the Prospectus including the section titled "Risk Factors" beginning on Page No. 18 of the Prospectus, which has been filed with ROC. The Equity Shares have not been and will not be registered under the US Securities Act (the "Securities Act") or any state securities law in United States and may not be Issued or sold with in the United States or to, or for the account or benefit of, "U.S. persons" (as defined in the Regulation Sunder the Securities Act), except pursuant to an exemption from, or in a transaction not subject to the registration requirements of the Securities Act of 1933.

CHENNAI/KOCHI

வங்கிகளிடம் விவசாயிகள் கடன் கேட்டு நிற்கும் நிலை இருக்காது

சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை, மார்ச்.25 10 ஆண்டுகளில் வங்கிகளிடம் கடன் கேட்டு நிற்கும்நிலை இருக்காது என்றும், வருமானத்தில் அவர்கள் தன்னிறைவு பெறுவார்கள் என்றும் . சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேசினார்.

சட்டசபையில் கடந்த 19ந்தேதி வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டது. தி.மு.க. தாக்கல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்

நிலையில். இந்த கடந்த நாட்களாக பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், வேளாண்மை உழவர் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கி பேசினார். அப்போது அவர்

பேசியதாவது:

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2வது முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. காக்கல் விவசாயிகளை வாழ வைக்கும் அரசாக தி.மு.க. அரசு இருந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதைச் செய்துள்ளது.

ஆண்டுகளில், விவசாயிகள் எந்த வங்கியிலும் கடன் கேட்டு நிற்கும் நிலை இருக்காது. வருமானத்தில் தன்னிறைவு பெறுவார்கள். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வேளாண் துறையை சீரழித்துவிட்டார்கள்.

அண்ணாதி.மு.க. ஆட்சியில் கரும்பு ஆலைகளுக்கு வழங்காமல் விட்ட ரூ.680 கோடியை நாங்கள் கொடுத் துள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கரும்பு உற்பத்தி அடுத்த ஆண்டுகளில் லாபகரமாக இருக்கும். குறுவை தொகுப்புக்கு ரூ.61 கோடி

கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் உள்ளது. 1 ு லட்சம் ஏக்கர் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நெல் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும்.

வேளாண்மை புரட்சி ஏற்படும். வேளாண் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நெல்லுக்கு ஆதார விலை சன்ன ரக**த்**துக்கு ељ.2,050, மோட்டா ரகத்துக்கு ரூ.2,100 வழங்கப்படுகிறது. ஆலைகளுக்கான நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது.

சந்தைகள் தேவையான உழவர் அமைக்கப்படும். இடங்களில் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார். ஊடகங்கள் அனைத்தும் வேளாண் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

சொத்துகளை உள்வாடகை விடுவதில் புதிய கட்டுப்பாடுகள்: மசோதா நிறைவேற்றம்

உள்வாடகை விடுவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சொத்து உரிமையாளர் வாடகைதாரரின் மற்றும் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தை சட்ட திருத்துவத**ற்**கான மசோதாவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சொத்து வளாகத்தின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரருக்கு இடையே ஒப்பந்தத்தின் வரையறை மற்றும் நிபந்தனைகளின்படி வாடகை ஒழுங்குபடுத்துவதையும், யை அவர்களுக்கான உரிமைகள் பொறுப்புகளை நிலைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சட்டம், அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் பதிவு செய்வதை

இந்த நிலையில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ள, மாகிரி ஆலோச கூறப்பட்டுள்ள சொத்து

கட்டாயப்படுத்துகிறது.

சென்னை, **மார்ச்.25** உரிமையாளர் மற்றும் வாடகைதாரரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

> அதன்படி, உள்வாடகை மீதான விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடு இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, வாடகைதாரர் தற்போதுள்ள வாடகை துணை உரிமை இடத்தை, ஒரு மேற்கொள்ளாமல் உள்வாடகைக்கு விடக்கூடாது.

> இந்த உடன்பாட்டை செய்வதற்கு முன்பு, வாடகைதாரர் தனது கைவச முழுவதையும் வளாகம் அல்லது அதன் பகுதியை உள்வாட கைக்கு விடக்கூடாது;

> உடன்பாட்டில் வாடகை தன்னுடைய உரிமையை மாற்றம் செய்தல் அல்லது குறித்தளித்தலும் கூடாது. உள்வாடகை அளிக்கப்பட்டு இருந்தால், அதற்கான உடன்பாட்டின் தேதியில் இருந்து 2 மாதங்களுக்குள் உள்வாடகை பற்றி வாடகை அதிகாரியிடம் சொத்து உரிமையாளர் ம<u>ற்று</u>ம் வாடகைதாரர் இணைந்து தெரிவிக்க வேண்டும். வாடகைக்கு விடப்படும்

> பேரிடரினால் (போர், வளாகம். வெள்ளம். வறட்சி, £, நிலநடுக்கம் மற்றும் எந்த வகை இயற்கைப் பேரிடர்) வாழத்தகுதி

யற்றதாகிவிட்டால் அதை வாழ்வதற்கு தகுதியுள்ளதாக வாடகையை வசூலிக்கக் கூடாது. அந்த சொத்தை பழுதுபார்க்கவில்லை பிணைய மற்றும் முன்பணத்தை உரியவாறு கழித்துவிட்டு, அறிவிப்பு (நோட்டீஸ்) காலம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் அதை வாடகைதாரருக்கு திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.

வாடகைதாரருக்கு எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வடிவிலோ அறிவிப்பை வழங்கிய இணங்கிய பின்பே. வகையில் வாடகைக்கு விடப்பட்ட வளாகத்திற்குள் நுழையலாம்.

சொத்து உரிமையாளர் இறந்துவிட்டால் அவரது வாரிசுதாரருக்கு உண்மையாகவே சொத்து தேவைப்பட்டால் அதை மீண்டும் பெறுவதற்கும், வாடகைதாரரை வெளியேற்றுவதற்கும் வாடகை நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் வேண்டும். அதிலுள்ள நிலையை மனநிறைவடைந்தால் காலி இடத்தை வாரிசுதாரருக்கு ஒப்படைப்பதற்காக வாடகைதாரருக்கு எதிரான ஆணையை வாடகை நீதிமன்றம் வழங்கலாம். இவ்வாறு

7வது நாளாக உயிரிழப்பு இல்லை; தமிழகத்தில் நேற்று 41 பேருக்கு கொரோனா

கொரோனா செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 31 உள்பட ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19 ஆண்கள், 22 பெண்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டில்

சென்னை, மார்ச்.25 பேரும் உள்பட 15 மாவட்டங்களில் உள்ளன. தமிழகத்தில் கடந்த 12 10க்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல் 22 மாவட்டங்களில்

அதேபோல், அரியலூர், என மொத்தம் 41 பேருக்கு புதிதாக மயிலாடுதுறை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகபட்சமாக சிகிச்சையில் இருந்து அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பி குறைந்தபட்சமாக உள்ளதால், தற்போது, இந்த 7 பேரும், மாவட்டங்களும் கொரோனாவே கன்னியாகுமரி, நீலகிரியில் தலா 3 இல்லாத மாவட்டங்களாக மாறி

குறைவானோர் நாட்களாக தொற்றுகள் சரிவடைந்து 100க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் இதுவரை 6 கோடியே

புதிதாக கொரோனாவால் யாரும் 42 லட்சத்து 13 ஆயிரத்து 592 பேருக்கு பாதிக்கப்படவில்லை. பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 52 ஆயிரத்து 575 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 95 பேர்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 7வது நாளாக நேற்று உயிரிழப்பு இல்லை. தொற்றும் பாதிப்பில் இருந்து நேற்று 71 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு

> உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 14 ஆயிரத்து 75 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 475 பேர் உள்ளனர்.

CHANGE OF NAME

Raja alias Raja N alias Raja

Narayanan S/o Narayanan, R/o

18/1, Kandasamy Nagar

Poonamallee, Chennai, Tamil

Nadu-600056, have changed my

name and shall hereafter be

In the Court of Special Judge Under

TNPID Act 1997, Chennai-104.

O.A.No. 03 of 2020

M/s.Viswapriya Financial Services and

R9. K.S.B. Sanyal, B6, Ballyungi Place,

Apt 33, Kolkata - 700 019.

S/o. Srinivasan Appadurai,

Kannappan Nagar, Thiruvanmiyur

The Petitioner filed in O A No 03 of 2020

before the Hon'ble Special Court under

TNPID Act 1997. The Hon'ble Spl. Judge

ordered notice to the R9, R12 adjourn the

Hence you both are hereby informed to be

present on 05.04.2022 at 10.30 A.M.

pefore the Spl. Court under TNPID Act. 1997, High Court Building, Chennai

eighter in person or through the council

failing which the matter shall be decided

Mrs. Thulasi, M.Com, M.Phil., B.L.

Special Public Prosecutor (Civil)

TNPID Court, Chennai

No.46/4, 1st Main Road.

... Financial Establishment

Securities Limited and Others

R12. Appadurai Srinivasan,

Chennai - 600 041

matter to 05.04.2022.

. Applicant /

Petitioner

Known as N Rajan.

The Competent Authority

Chennai - 600 001.

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES Notice is hereby given that the below mentioned Share Certificate(s) issued by M/S Shriram Transport Finance Company

Limited in our name has been lost/misplaced. Distinctive No 154811 to 154830 6609171 to 6610170 1845 1000

Due notice thereof has been given to the Company and We have applied to the Company for the issue of Duplicate Share The public is hereby warned against purchasing or dealing in any way with the above Share Certificate. Any Person who has any

claim in respect of the said Share Certificate(s) should lodge such claim with Shriram Transport Finance Company Limited Sri Towers, 14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai – 600 032 or its Share Transfer Agents, Integrated Registry Management Services Private Limited, "Kences Towers", 2nd Floor, No.1 Ramakrishna Street, North Usman Road, T Nagai Chennai – 600 017, within 15 days of publication of this notice, else the Company will proceed to issue duplicate certificate(s). without further intimation

Place : CHENNAI Date: 24/03/2022

SRINIVASA RAO C N (deceased) NAGARATHNA S RAC 198/D 7TH B MAIN ROAD 3RD BLOCK, JAYA NAGAR BANGALORE 560 011

PUBLIC NOTICE

NOTICE is hereby given that our client proposes to avail housing loan facility from State Bank of India for the purpose of purchasing the property more fully described hereunder, (hereinafter called "Said Property") from (1) Mr.Siraj Abdul Haq & (2) Mrs.Rumana Siraj [herein after jointly called "Owners"]. The Owners represented that the legal heirship certificate of H.H.Shakir and the original of the general power of attorney dated 28th August 2008, registered as Doc.No.1630 of 2008 executed by Parveen Fathima Shakir in favour of Syeeda Zarina Shakir pertaining to the Said Property are not available with them.

Any person(s), other than the Owners having any right / title / claim and/or interest in/to the Said Property must lodge their claim/s with the undersigned together with complete documentary evidence/proof thereof, within 7 days from the date of publication of this notice, failing which, it will be presumed that no person(s), other than the Owners have any right/ title/ claim and/ or interest in/to the Said Property. Any claims or objections received thereafter shall be deemed to be forfeited / waived and shall not be entertained in any manner whatsoever.

Description of Said Property

All that piece and parcel of the Plot No.21, measuring 1453.5 square feet together with the building constructed thereon, situated at No.6/10B, Sri Ram Nagar South Street, Teynampet, Chennai - 600018, comprised in Old R.S.Survey No.3682/2 [pt], New R.S.No.3682/93 of Mylapore Village, then Mylapore -Triplicane Taluk, Now Mylapore Taluk, Chennai District, Tamil Nadu, being bounded on the

North By : Cenatoph Road II Lane; South By

Central:

East By : Sri Ram Nagar South Road; West By

and lying within the Sub-Registration District of Joint-I, Chennai - Central, in the Registration District of Chennai

For and on behalf of our client: E.Selvarasu, Advocate

: Plot No.22 belonging to Harikrishnan [i.e., Plot No.22];

: House belonging to Sampath Kumar;

M/s.Selva Associate

Flat No.9, First Floor, Ansari Flats, No.14, Dhandapani Street, T.Nagar, Chennai - 600 017. Phone: 044- 43539273 | Mail : selva@selvaassociate.in

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

28, 29ந்தேதி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை, மார்ச்.25 கோரிக்கைகளை வலியுறுத்தி 28, 29ந்தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நேற்று மத்திய ஊழியர் மகா சம்மேளனத்தின் பொது செயலாளர் எம்.துரைபாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய ஓய்வூதிய கிட்டக்கை தரும்பப்பெற வேண்டும், நிறுவனங்களை பொதுத்துறை தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் 28, 29ந்தேதி ஆகிய 2 நாட்கள் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு புதிய ஓய்வூதியம் அமல்படுத்தியுள்ளது. கிட்டத்கை இதன் மூலம் மத்திய ஊழியர்களை நவீன பிச்சைகாரர்களாக மாற்றியுள்ளது. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும் நடைமுறைபடுத்த வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்யவேண்டும்.

பயன்பெறும்

மோடி அரசின் பணமாக்கும் திட்டம்

பொதுமக்களுக்கு

வகையில் பல்வேறு துறைகளை முந்தைய அரசுகள் பொது உடைமை ஆக்கின. ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பணமாக்கும் திட்டத்தின் மூலம் ரெயில்வே, தபால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை தனியார் மயமாக்கி வருகிறது. இதனால் பிறக்கும் புதிய இந்தியா இலங்கையை போல மாற அதிக வாய்ப்புள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசில் உள்ள 8 லட்சத்து 75 ஆயிரம் காலிப்பணியிடங்களை

விவசாய விளை பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடத்த

இஸ்லாமிய மக்களுக்கு

பள்ளிவாசல்களுக்கு

கடைபிடிக்கப்படும்

வழங்கப்பட்டுள்ளன.

அனுமதியின்கீழ்

அனுமதியை

6 ஆயிரம்

வழங்கப்படும்.

வினம் ஏற்படும்.

இவ் வாறு

செய்திக் குறிப்பில்

கூறப்பட்டு

தயாரிப்பத**ற்**கு

பச்சரிசி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர

விட்டுள்ளார். பள்ளிவாசல்களுக்குத்

தேவைப்படும் அரிசிக்கான மொத்த

கலெக்டர்களுக்குத் தக்க அறிவுரைகள்

அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு

இதனால், அரசுக்கு ரூ.13 கோடியே

53 லட்சத்து 60 ஆயிரம் கூடுதல் செல

வழங்க

டன் அரிசி மொத்த

மொத்த

நோன்பு

நா**ட்**களுக்கு

மாவட்ட

இதன்படி,

4 நாட்கள் வங்கி

சேவைகள் பாதிக்கும்

2 நாட்கள் இந்தியா முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கும். தமிழகத்தில் 73 ஆயிரம் வங்கி கிளைகள் மற்றும் அதில் பணியாற்றும் 40 ஆயிரம் ஊழியாகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு முன்னதாக நாளையும்(சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) மறுநாளும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதனால் 4 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

திட்டமிட்டுள்ளோம்.

இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் மேல் மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமுக ஊடகங்களில் சென்னை மாநகராட்சியை பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னை, மார்ச்.25

கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரையிலான ் மாதங்களில் டுவிட்டர் மூலம் சென்னை மாநகரா**ட்**சிக்கு புகார்களும், இன்ஸ்டாகிராம் மூலம் 90 புகார்களும், முகநூல் மூலம் 22 புகார்கள் என மொத்தம் 763 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 497 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் பக்கத்தை 1 லட்சத்து 84 ஆயிரத்து 641 பேரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 39 ஆயிரத்து 301 பேரும், முகநூல் பக்கத்தை 56 ஆயிரத்து 466 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 408 பேர் பின் தொடர்கின்றனர். மேற்கண்ட தகவல் சென்னை வெளியிட்டுள்ள மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

படிவம் எண். INC -26 பொது அறிவிப்பு (கம்பெனிகள் (இணைத்தல்) விதிகள் 2014, விதி 30ன்படி) பிராந்திய இயக்குனர் முன்பாக, தென் பிராந்தியம், சென்னை

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 13 துணைப்பிரிவு (4) மற்றும் கம்பெனிகள் (இணைத்தல்) விதிகள் 2014 விதி 30 துணை விதி (5) பிரிவு (ஏ)ன் விஷயத்தில் மற்றும் புட்**கேண்டல்ஸ் பிலிம் பிரைவேட் லிமிடெட்,** (CIN: U92490TN1999PTC043063)

பதிவு அலுவலகம், பி–3 அன்மோல் கிரஸ்ட்நியூ, எண்.3, லாக் தெரு, கோட்டூர் கார்டன்ஸ், கோட்டூர்புரம், சென்னை–600085, தமிழ்நாடு, இந்தியா

28 பிப்ரவரி, 2022 அன்று நடைபெற்ற அசாதாரண பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, கம்பெனியின் பதிவு அலுவலகத்தை தமிழ்நாடு மாநிலத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றுவதற்காக கம்பெனியின் மெமோரண்டம் ஆப் அசோசியேஷனில் திருத்தம் செய்வதை உறுதி செய்ய கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 13ன் கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய கம்பெனி திட்டமிட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனியின் பதிவு அலுவலகத்தை மாற்றும் திட்டத்தினால் எவரது நல மேனும் பாதிக்கப்படுவதாக கருதுவாரபின், பாதிக்கப்படும் நலன் மற்றும் எதிர்ப்பதற்கான காரணத்தை அபிடவிட்டுடன் இணைத்து எம்சிஏ–21 போர்டல் (www.mca.gov.in)க்கு முதலீட்டாளர் புகார் படிவத்தை அனுப்பலாம் அல்லது பிராந்திய இயக்குனர், 5வது தளம், சாஸ்திரி பவன், 26 ஹாடோஸ் சாலை, சென்னை–600 006 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான பதினான்கு நாட்களுக்குள் நேரடியாக அளிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பலாம் அதன் நகல் ஒன்றை கீழ்க்குறிப்பிட்ட முகவரியில் உள்ள மனுதாரர் கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

பதிவு அலுவலகம்: பி–3 அன்மோல் கிரஸ்ட்நியூ, எண்.3, லாக் தெரு, கோட்டூர் கார்டன்ஸ், கோட்டூர்புரம், சென்னை–600085, தமிழ்நாடு, இந்தியா புட்கேண்டல்ஸ் பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக ஆனந்த் மேனன்

தேதி: 25 மார்ச், 2022 இடம்: சென்னை

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச்

C.P. (CAA)/22/CHE/2022 Connected with C.A. (CAA)/54/CHE/2021 நிறுவனங்கள் சட்டம், 2013 விஷயத்தில் மற்றும் கிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவுகள் 230 முதல் 232 வரை மற்றும்

பிற பொருந்தக்கூடிய பிரிவுகள் விஷயத்தில் நிர்ஜலா டெலிஹோல்டிங்ஸ் லிமிடெட் (''முதல் மனுதாரர் நிறுவனம்'

அல்லது ''முதல் டிரான்ஸ்பரர் நிறுவனம்'') மற்றும் வஜ்ரேஷ் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் (''இரண்டாவது மனுதாரர் நிறுவனம்'' அல்லது ''இரண்டாவது டிரான்ஸ்பரர் நிறுவனம்'') மற்றும் இம்பீரியல் கன்சல்டன்ட்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (''மூன்றாவது மனுதாரர் நிறுவனம்'' அல்லது ''டிரான்ஸ்பரீ நிறுவனம்'') மற்றும் அந்தந்த பங்குதாரர்கள் இடையே ஒருங்கிணைப்பு கூட்டுத் திட்டம் குறித்த விஷயத்தில்

CIN: U30006TN1981PLC008616 வஜ்ரேஷ் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் CIN: U74110TN2007PLC085016 இம்பீரியல் கன்சல்டன்ட்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் CIN: U65993TN1993PTCO24724

நி**ர்ஜலா டெலிஹோல்டிங்ஸ் லிமிடெட் ்...** முதல் விண்ணப்பதாரா நிறுவனம்/ முதல் டிரான்ஸ்பரர் கம்பெனி ... இரண்டாவது விண்ணப்பதாரர் நிறுவனம்/ இரண்டாவது டிரான்ஸ்பரர் கம்பெனி

DIN: 01399790

(முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மனுதாரர் நிறுவனம் சுருக்கமாக "மனுதாரர்

மனுவை விசாரிப்பதற்கான அறிவிப்பு

நிர்ஜலா டெலிஹோல்டிங்ஸ் லிமிடெட் (''முதல் மனுதாரர் நிறுவனம்'' அல்லது ''முதல் டிரான்ஸ்பரர் நிறுவனம்'') மற்றும் வஜ்ரேஷ் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் (''இரண்டாவது மனுதாரர் நிறுவனம்'') அல்லது ''இரண்டாவது டிரான்ஸ்பரர் நிறுவனம்'') மற்றும் இம்பீரியல் கன்சல்டன்ட்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (''மூன்றாவது மனுதாரர் நிறுவனம்'' அல்லது ு எசக்யூ ாட்டீஸ் லிமிடுட்ட ("மூன்றாவது மனுதாரா நிறுவனம்" அல்லது "டிரான்ஸ்பரீ நிறுவனம்") மற்றும் அந்தந்த பங்குதாராக்ள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு கூட்டுத் திட்டத்திற்கு ("திட்டம்") அனுமதி கோரி நிறுவனங்கள் சட்டம், 2013, பிரிவுகள் 230 முதல் 232 வரை கூட்டு மனுவை அனைத்து மனுதாரா நிறுவனங்களும் இணைந்து பிப்ரவரி 15, 2022 அன்று தாக்கல் செய்தன மற்றும் மனுவை மும்பை மாண்புமை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மார்ச் 9, 2022 ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டது. மேற்படி மனு, ஏப்ரல் 20, 2022 ஆம் தேதி காலை 10,30 மணிக்கு அல்லது வகும்படி மனு, ஏப்ரல் 20, 2022 ஆம் தேதி காலை 10,30 மணிக்கு அல்லது வகும்படி மனு, ஏப்ரல் 20, 2022 ஆம் தேதி காலை 10,30 மணிக்கு அல்லது வகும்படி மனு, ஏப்ரல் 20, 2022 ஆம் தேதி காலை 10,30 மணிக்கு அல்லது வகும்படும் முன்புல் முடியிகும் இல்லது வகும்படும் இன்புக்கு இல்லது வகும்படியில் இடியிக்கு முற்றும் முன்படியில் முறிக்கு மன்படியிக்கு மறைக்கு வகும்படும் மன்படியிக்கு மற்றுக்கு மற்றுக்கு மன்படும் இரும்படியிக்கு மறைக்கு வக்கில் முறிக்கு மற்றுக்கு மற்றுக்கும்படியிக்கு வகும்படியிக்கு மற்றுக்கு வகும்படியிக்கு மற்றுக்கும்படியிக்கும்படும்படும்படும் மற்றுக்கும்படும் இருக்கும்படியிக்கும்படியிக்கு அல்லது வகுக்கும்படியிக்கு வகும்படியிக்கு மற்றுக்கும்படியிக்கும்படும்படும்படுக்கும்படியிக்கு மற்றுக்கும்படியிக்கு வகுக்கும்படியிக்கு வகும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்குக்கும்படியிக்கு வகும்படியிக்கு வகுக்கும்படியிக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படியிக்கும்படியிக்கும்படுக்கும்படுக்கும்படியிக்கும்படுக்கும்படுக்கும்படியிக்கும்படுக்கும்படியிக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படுக்கும்படியிக்கும்படுக்குக்கும்படுக்கும்படுக்கும் மேற்படி மனு, ஏப்ரல் 20, 2022 ஆம் தேதி காலை 10,30 மணிக்கு அல்லது அதற்குப் பிறகு, மேற்படி மாண்பமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. மேற்சென்ன மனுவை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ கருத்து இருப்பின் அதனை அவரோ அல்லது அவரது வழக்கறிஞரோ பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு கையொப்பமிட்டு மனுவின் மீது விசாரணை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மனுதாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு அனுப்ப வேண்டும். மனுவை எதிர்ப்பதாக இருப்பின் அதற்கான காரணத்தை அல்லது அவரது அபிடவிட்டுடன் நகலை மாண்பமை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச், கார்ப்பரேட் பவன், 2வது தளம், பீச் ரோடு, மண்ணடி, ஜார்ஜ்டவன், சென்னை, கமிம்நாடு 600 001 அவர்களுக்கு அனுப்ப வேண்டும். ு கால்கை வட்டிக், காப்ப்படிய பயன், ஃய்து தள்ய, பச சுராமு, மண்ணடி, ஆராஜ் டவுன், சென்னை, தமிழ்நாடு 600 001 அவர்களுக்கு அனுப்ப வேண்டும் மற்றும் அதன் நகல் ஒன்றை விசாரணை நடைபெறும் தேதிக்கு 2 நாட்களுக்கு பறது அறைப்படுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு அனுப்ப வேண்டும் மனுதாரர் கம்பெனிகளின் பதிவு அலுவலகங்கள் ஏ எஸ் கே பில்டிங் முதல தளம், அறை எண். 2, பழைய எண். 44, புதிய எண். 57, சி பி ராமசாமி ரோடு அபிராபபுரம், சென்னை 600 018, தமிழ்நாடு இந்தியா என்ற முகவரியில் அமைந்துள்ளது. மனுவின் நகல் எவருக்கேனும் தேவைப்படின் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி மனுதாரரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

ஒப்பட்/– திரு. I B ஹரிஸ்கிருஷ்ணர், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர்கள் மனுதாரர் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட நபர், இடம்: சென்னை 44/38, வீரபத்ரன் செயின்ட், திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம்,

ஒப்பம்/– மூநிவாசன் P. நிறுவனச் செயலர்

MTAKE

ரமலான்

ரமலான் மாத நோன்புக்காக

பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம் டன்

பச்சரிசி: தமிழக அரசு வழங்குகிறது

கஞ்சி

மட்டும்

சென்னை, மார்ச்.25

செய்திக்குறிப்பில்

வழங்கப்பட்டு

ஆண்டுகளைப்

ஆண்டிலும்

கோரிக்கைகள்

மாத நோன்புக்காக

பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம்

டன் பச்சரிசி வழங்க தமிழக அரசு

நோன்பு நோற்கும் இஸ்லாமிய

மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில்

நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு

ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி

2022**–**لث

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி

தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி

வமங்க வேண்டும் என்று இஸ்லாமிய

ஆண்டு,

தமிழக

உத்தரவிட்டுள்ளது.

கூறப்பட்டிருப்பதாவது**:**–

அரசால்

வருகிறது. கடந்த

மக்களிடமிரு<u>ந்து</u>

வந்துள்ளன.

2022–ம்

இதுகுறித்து

வெளியிட்டுள்ள

<mark>ப</mark>திவு அலுவலகம் : எண். 27, டேங்க் பண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 0<mark>34</mark> ஈ-மெயில் : secretarial@takesolutions.com இணை தபால் வாக்கு அறிவிப்பு மற்றும் மின்னணு—வாக்குப்பதிவு தகவ

தபால வாக்கு அறுவப்பு மற்றும் மண்ணது —வாக்குப்பதாவு தலைம் விதிகள் 20 மற்றும் 22 உடன் வாசிக்கப்பட வேண்டிய, நிறுவனங்கள் சட்டம், 2013 ("சட்டம்")—ன் பிரிவுகள் 108, 110 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகளின்படி, நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ன், சட்டப்பூர்வ மாற்றங்கள் உட்பட, மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சுகத்தின் (MCA), ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொதுச் கற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 17/2020, ஊன் 15. 2020 கேகியிட்ட பொதுச் சுற்றிக்கை எண். 22/2020, செப்டம்பர் 28, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 33/2020, டிசம்பர் 31, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 39/2020, ஜூன் 23, 2021 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 10/2021 மற்றும் டிசம்பர் 8, 2021 தேதியிட்ட தேதியிடட பொதுச சுற்றுக்கை என். 20/2021 ("MCA சுற்றுக்கைகள்") மற்றும் டிசம்பா 8, 2021 தேதியிடட பொதுச் சுற்றுறிக்கை என். 20/2021 ("MCA சுற்றுக்கைகள்") மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (பட்டியலிடும் கடமைகள் பற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறை 44, ஒழுங்குமுறைகள் 2015, திருத்தப்பட்டபடி, தொலைதூர மின்னனு—வாக்களிப்பு முறையில் தபால் வாக்களிப்பு மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரத்கியக வணிகத்திற்காக, ஒரு சிறப்புத் தீர்மானத்தின் மூலம் டேக் சொல்யூலுன்ஸ் லிமிடெட் ("கம்பெனி") உறுப்பினாகளின் ஒப்புதலைப் பெறுவதற்காக இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிற

வகையினம் 1 : செல்வி ஷோபனா N.S., DIN: 01649318—அவர்களை முழு நேர இயக்குநராக மறு –நியமனம் செய்தல் மற்றும் ஊதியத்தை நிர்ணயித்தல். பொருந்தத்து டிய MCA சுற்றறிக்கைகள் மற்றும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்று நிர்வாகம்) விதிகள், 2014இன் படி, வெள்ளிக்கிழமை, மார்ச் 18, 2022 ("கட்—ஆஃப் தேதி") அன்று நிறுவனம்/பதிவாளர் மற்றும் பரியாற்ற முகவர்கள் அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரி பதிவுசெய்யப்பட்ட பங்குதாரர்களுக்கு மார்ச் 24, 2022 அன்று மின்னணு முறையில் தபால் வாக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. நிறுவனம்/டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள், தபால் வாக்கு அறிவிப்பைப் பெறுவதற்கு, வெள்ளிக்கிழமை, ரபால் 15. 2022 இந்கிய நோம் மாலை 5:00 மணி அல்லது அகற்கு https://web.linkintime.co.in/EmailReg/Email_Register.html என்ற

மேற்கண்ட அறிவிப்பானது, நிறுவனத்தின் www.takesolutions.com, பிஎஸ்இ லிமிடெட்–ன் <u>www.bseindia.com,</u> நேஷ்னல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்–ன் www.nseindia.com மற்றும் CDSLன் https://www.evotingindia.com லியிடைட்டு லில்லாத்தாப்பு பெறும் பெறும். இணையதளங்களிலும் கிடைக்கப் பெறும். பங்குதாரர்களுக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுவதாவது:

பாற்றுநாகளுற்கு 1. உறுப்பின்சில் நின்னனு முறையில் வாக்களிக்க, தொலைதூர மின்னனு வாக்களிப்பை எளிதாக்குவதற்காக நிறுவனம், சென்ட்ரல் டெபாசிட்டரீள் சர்வீசஸ் லிமிடெட் ("CDSL")ஐ நியமித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு காலம் வியாழக்கிழமை, மார்ச் 31, 2022 அன்று காலை 9:00 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 29 2022 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு முடிவடைகிறது. இந்தக் காலக்கட்டத்தில், நேரடி வடிவில் அல்லது டிமெட்டிரியலைஸ் செய்யப்பட்ட வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் நிறுவனத்தின் உறுப்பினர்கள், மின்னணு முறையில் வாக்களிக்கலாம். மின்னனு வாக்களிப்பு முறை அதன் பிறகு CDSL—ஆல் செயலிழக்கப்படும். உறுப்பினார்களின் வாக்களிக்கும் உரிமையானது, கட் – ஆஃப் தேதியின்படி, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்னிட்டி பங்கு மூலதனப் பங்குகளுக்கு நிகரான விகிதாசாரமாக இருக்கும். ஒரு உறுப்பினர் மீண்டும் வாக்களிக்கவோ அல்லது ஏற்கனவே வாக்களித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மாற்றவோ

அனுந்திகைப்படாட்டார்.

11. கட் – ஆஃப் தேதி என்பது அறிவிப்பைப் பெறுவதற்கும் மின்னனு முறையில் வாக்களிப்பதற்குமான தகுதியை நிர்ணயிப்பதாகும். கட் – ஆஃப் தேதியின்படி, உறுப்பினர்கள் பதிவேட்டில் அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்ட நபருக்கு மட்டுமே தொலைதூர மின்னனு வாக்களிக்கும் வசதியைப் பெற உரிமை உண்டுக்குக்கில் குதியைப் பெற உரிமை உண்டுக்குக்கில் குதியியின்படி உறுப்பினராக இல்லாத ஒருவர் இந்த அறிவிப்பை தகவல் கோக்கக்கில்காக மட்டும் கருக்குக்கில் குதியின்படி உறுப்பினராக இல்லாத ஒருவர் இந்த அறிவிப்பை தகவல் கோக்கக்கில்காக மட்டும் கருக்குக்கில் நோக்கத்திற்காக மட்டுமே கருத வேண்டும்

CDSL மின்னணு வாக்களிப்பு முறையினை, https://www.evotingindia.com என்ற இணையதள இணைப்பில், பங்குதாரர்கள் லாக்–இன் பகுதியின்கீழ் பெறலாம் என்ற இணைப்புகள் இணைப்பால், பாற்றாரிகள் விக்-ஆண் பகுதியின்கு வி தொலைதூர மின்னனு வாக்களிப்பு பற்றிய விரிவான வழிமுறைகள் தபால் அறிவிப்பில் தரப்பட்டுள்ளன. IV. தபால் வாக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஆய்வுக்கு

investorrelations@takesolutions.com என்ற நிறுவன மின்னஞ்சல் முகவரிக்கு பங்குதாரர்கள் எழுதலாம். பின்னணு வாக்களிப்பு செயல்முறையை, நியாயமான மற்றும் வெளிப்படையான கமில் ஆய்வுசெய்ய, செல்வி மோகன் ராவ் ப்ரக்யுஷா. ஈடை ഫஹைவில் வகையில் ஆய்வுசெய்ய, செல்வி போகன் ராவ் பாத்பூரை, நடைமுறையில் நிறுவனத்தின் செயலர் (உறுப்பினர் எண்.FCS 10960) CoP: 15726, ஆய்வாளராக

நியமிக்கப்பட்டுள்ளார். . VI. நிறுவனத் தலைவர் அவர்கள் முடிவுகளை அறிவித்தவுடன், அறிவிக்கப்பட்ட முடிவுகள், ஆய்வாளரின் அறிக்கையுடன் <u>www.takesolutions.com</u> என்ற நிறுவன இணையதளத்திலும், <u>www.evotingindia.com</u> என்ற CDSL இணையதளத்திலும்

. வெளியிட்ப்படும் விளாக்கள் அல்லது பிரச்சனைகள் ஏதேனுமிருப்பின் அவைகளை, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) மற்றும் <u>www.evotingindia.com</u>ல் உள்ள மின்னணு வாக்களிப்பு கையேட்டில், உதவிப் பிரிவின்கீழ் பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் CDSL—ஐ அணுகலாம் அல்லது 022-23058738 மற்றும் 022-23058542/43 என்ற எண்களை அழைக்கலாம் அல்லது திரு ராகேஷ் தல்வி, முதுநிலை மேலாளர், சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) (CDSL) லிமிடெட் அவாகளைத் தொடா்பு

இயக்குநர் குழு ஆணைப்படி டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்கா